



CASTLE TRADERS LIMITED

CIN : L51909TN1983PLC045632 GSTIN : 33AABCC8853F1ZR www.castletraders.co.in

Regd. Office : "BHARAT KUMAR BHAVAN", No.617, ANNA SALAI, Chennai - 600 006.

Phone : 044 4226 9666

E-mail : cs@khivrajmail.com

11th November, 2022

To
Listing & Compliance,
The Metropolitan Stock Exchange of India Limited,
Vibgyor Towers, 4th Floor,
Plot No. C62, Opp. Trident Hotel,
Bandra Kurla Complex,
Bandra (E), Mumbai - 400 098

Dear Sir,

Ref: Symbol: CASTLE; Series: BE; ISIN: INE262V01014


Sub: Newspaper Publication of Financial Results

We have enclosed the copy of the newspaper publication of Unaudited Financial Results (Standalone and Consolidated) of our Company for the Quarter and half year ended September 30, 2022 as approved by the Board of Directors at their meeting held on 10th November, 2022 published both in Tamil and English Newspaper on 11th November, 2022.

We request you to kindly take this on record.

Thanking You,

Yours Sincerely,
For Castle Traders Limited


R. Manoranjan
Company Secretary



Encl: As Above

FRIDAY 11 NOVEMBER 2022

Australian debate

The death of Queen Elizabeth II has reignited a simmering Republican debate in Australia, where the United Kingdom's monarch is head of state, with Anthony Albanese's government planning to put the issue to a vote. Already committed to a referendum for a constitutionally enshrined Indigenous 'Voice to Parliament', the government plans to hold a similar vote to test Australians' appetite for a republic, Al Jazeera reported.

Assistant Minister for the Republic of Australia Matt Thistlethwaite told Al Jazeera that while "the priority for this Government is the voice to Parliament, the next natural progression for Australia is look to have one of our own as a head of state and we'd seek to do that in a second term if we are successful with the foice in the first term. Australians have always been

willing to look to ways to improve our system and government and improve our country and our nation."

He explained, "This is an opportunity for us to build a new system to select our head of state and at the same time improve the rights of citizens in the choices that we have but also strengthen the democracy we have." With an Indigenous history stretching back more than 60,000 years, the continent now known as Australia was colonised in 1788 and, while politically independent, has remained part of the British monarchy, Al Jazeera reported.

Under the current system, the monarch is represented in Australia by the governor-general who plays a largely ceremonial role. However, governor-generals retain constitutional and statutory powers, swearing in ministers and acting as the commander-in-

chief of Australia's Defence Forces. They also have the power to dissolve parliament and sack the prime minister.

The death of Queen Elizabeth in September came four months after Labour, long supporters of the Republican movement, were elected to power in Canberra. Thistlethwaite told Al Jazeera: "Australia is now a mature and independent nation. We make our own decisions about how we govern ourselves, our economic relationship is predominantly linked to the Asia-Pacific region, our security relationship is based on the ANZUS alliance. We are not British any more. It's about modernising the Australian democracy. We think that the right time is now given that the Elizabethan era is over. It is now time for the Australian era."

HP set for Assembly polls tomorrow

Campaigning ends; BJP bid to woo voters

Dharamshala, Nov 11: Voting for the assembly elections in Himachal Pradesh is to be held on November 12, so Thursday was the last day of election campaign and on this last day of election campaign, Union Home Minister Amit Shah arrived at Maranda in Sullah constituency in Kangra district, where the speaker Vipin Singh Parmar is contesting as BJP candidate, to address a public meeting. Amit Shah while addressing a public meeting at Dahan Maranda called for changing the tradition

in the state which is of changing the government after five years.

Union Home Minister and senior leader of Bharatiya Janata Party, Amit Shah, on Thursday appealed for the formation of a double-engine Government of BJP continuously dedicated to development under the leadership of Prime Minister Narendra Modi.

Amit Shah said that to move ahead in the Congress party, it is necessary to be born in the house of a king and queen, it is necessary to become a crown prince.

He said that Congress is also a mother-son party at the national level and in Himachal Pradesh it has become a mother-son party.

He said that the Congress does not know that there is democracy in the country and in democracy, it is not of the king and queen but of the people. He said that Congress has nothing to say in the name of development. He said that they are just asking for votes on the fact that once BJP comes to Himachal and Congress for the second time.

He said, "I want to tell the Congress leaders that BJP has changed this tradition in not one but many states with the blessings of the people". He said that in Manipur, Assam, Uttar Pradesh and Uttarakhand, for the second time in a row, our government has been formed, breaking all the myths.

He said that in Gujarat, people are making BJP victorious for six the consecutive time. He said that it was now the turn of Himachal Pradesh. He hoped that the BJP Government would return

to power again and again in Himachal Pradesh too.

Addressing the public, he said that the country is celebrating the Amrit Mahotsav of its Independence and this year is also the 50th year of the establishment of Himachal Pradesh. He asked that if you press the button on the lotus symbol on November 12, then your every vote will play a big role in making Himachal Pradesh the number one State in the country.

Global CO2 emissions on the rise

Egypt, Nov 11: Global carbon dioxide emissions from burning fossil fuels are on track to rise around 1% this year, scientists said on Friday, warning this would make it harder for the world to avoid disastrous levels of climate change.

Released during the United Nations COP27 climate summit, the Global Carbon Budget report laid bare the gap between the promises governments, companies and investors have made to cut planet-warming emissions in future years, and their actions today - which cause emissions to keep rising.

Countries are expected to emit a total 41 billion tonnes of CO2 in 2022, said the report by more than 100 scientists, with 37 billion tonnes from burning fossil fuels and 4 billion tonnes from uses of land like deforestation. This year's increase was driven by higher oil use in transport -

particularly aviation - as economies continued to reopen from lockdowns during the COVID-19 pandemic.

Emissions from burning coal increased, as countries have turned to the most-polluting fossil fuel after Russia restricted natural gas supplies to Europe following crisis in Ukraine, which sent global gas prices soaring. CO2 output from China, the world's biggest polluter, fell by 0.9% as COVID-19 lockdowns persisted. European emissions also decreased slightly.

Emissions rose by 1.5% in the United States and jumped by 6% in India, the world's second and fourth-biggest emitters, respectively.

The U.N. climate science panel has said global greenhouse gases must decrease 43% by 2030 to limit global warming to 1.5C and avoid its most severe impacts.

The COVID-19 pandemic caused a record drop in global CO2 emissions in 2020, but emissions are now back up to slightly above pre-COVID-19 levels.

It is difficult to predict emissions in coming years due to uncertainties

around countries' longer-term response to the pandemic and Russian gas crunch, for example, whether they keep burning coal, or instead invest heavily in clean energy.

"It's complicated," said the report's lead author

Pierre Friedlingstein, climate scientist at the University of Exeter. "We can't say for sure yet that emissions from China are declining in the long run... the return to use of coal in Europe, let's hope it's temporary."

IYKOT HITECH TOOLROOM LIMITED							
No.19, Block-I SIDCO Electronics Complex, THIRU.VI.KA. Industrial Estate, Guindy, Chennai - 600032. CIN: L27209TN1991PLC021330							
Extract of Statement of Unaudited Financial Results for the Quarter and Half year ended 30.09.2022							
Sl. No.	Particulars	Quarter Ended			Half Year Ended		Year Ended
		30.09.2022	30.06.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1.	Total Income from operations (net)	116.87	72.41	282.57	189.29	403.89	834.67
2.	Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary Items)	-14.87	-20.46	18.53	-35.33	25.68	26.87
3.	Net Profit/(Loss) for the period (before Tax and after Exceptional and / or Extraordinary Items)	-14.87	-20.46	18.53	-35.33	25.68	26.87
4.	Net Profit/(Loss) for the period (after Tax and after Exceptional and / or Extraordinary Items)	-14.87	-20.46	13.98	-35.33	19.26	20.09
5.	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	-14.87	-20.46	13.98	-35.33	19.26	20.09
6.	Equity Share Capital	304.20	304.20	304.20	304.20	304.20	304.20
7.	Earnings per Share (before extraordinary items (of Rs.10/- each) for continued and discontinued operations						
	Basic and Diluted	-0.24	-0.34	0.23	-0.58	0.31	0.33

Note: 1. The above is an extract of the detailed format of the Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015.
2. The full format of the Quarterly Standalone Unaudited above extract of Financial Results are available on the website of the Stock Exchange (www.bseindia.com) and on the Company's website (www.iykot.com).

By Order of the Board
For IYKOT HITECH TOOLROOM LIMITED
LIKHITTA DUGAR - (Din: 09788742)
Executive Director

PLACE: CHENNAI
DATE: 11.11.2022

PACE AUTOMATION LIMITED

No.2, III Street, Parameswari Nagar, Adyar, Chennai - 600020
CIN: L29141TN1989PLC018133

Extract of Statement of Unaudited Financial Results for the Quarter and half year ended 30.09.2022

Particulars	Quarter Ended			Half year ended		Year Ended
	30.09.2022	30.06.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
Total Income from operations (net)	128.96	103.17	124.07	232.13	142.74	354.32
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary Items)	50.03	24.60	60.51	74.62	16.15	57.42
Net Profit / (Loss) for the period (before Tax and after Exceptional and / or Extraordinary Items)	50.03	24.60	60.51	74.62	16.15	57.42
Net Profit / (Loss) for the period (after Tax and after Exceptional and / or Extraordinary Items)	39.97	19.09	56.30	59.05	11.94	38.98
Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	39.97	19.09	56.30	59.05	11.94	38.98
Equity Share Capital	944.80	944.80	944.80	944.80	944.80	944.80
Earnings per Share (before extraordinary items (of Rs.10/- each) for continued and discontinued operations)						
Basic and Diluted	0.42	0.20	0.60	0.63	0.13	0.41

Note:
1. The above is an extract of the detailed format of the Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015.
2. The full format of the Quarterly Standalone Unaudited above extract of Financial Results are available on the website of the Stock Exchange (www.bseindia.com) and on the Company's website (www.paceautomation.com).

BY ORDER OF THE BOARD
For Pace Automation Limited
Sd/-
S G Chandru
Managing Director
DIN: 00814605

PLACE : CHENNAI
DATE : 11-11-2022

IN THE HONORABLE 3rd ADDITIONAL DISTRICT JUDGE AT PONNERI

Execution Petition No. 182 of 2021

(in)

C.S.No. 563 of 1999

(HIGH COURT ORDER DATED: 21.12.2017)

M/s. Southern Petrochemical Industries Corporation Ltd, Registered Office at No.39, Armenian Street, Chennai -1. Rep by Deputy Manager (Legal)

Office: SPIC House No. 97/88 .Mount Road, Guindy, Chennai 600 032. Decree Holders / Plaintiffs

Versus

1. M/s. Tape House

2. M/s. Global Magnum Tapes Pvt. Ltd

Judgement Debtors /Defendant's

1. M/s. Tape House

Office at. Unit 3, 92, Broughton Lane, Salford Manchester, M 79 UF, United Kingdom.

2. M/s. Global Magnum Tapes Pvt. Ltd, No.93/2, Velacherry High Road, Guindy, Chennai 600 032. Judgement Debtors/Defendants

Rep by M.D. Mr. S.Ravishankar

Now residing at old no 24, New no. 18, 5th Street, Krishna Nagar, Virugambakkam, Chennai - 600 092.

NOTICE

Whereas the above named Decree Holders /Plaintiffs has made application to execute the decree passed in above said suit the above said court that under order 21 rule 42 & 54 and 64 C.P.C against you both Judgement Debtor's /Defendant's in the above said suit for recovery of money for sale of movable.

You are hereby warned to appear in person or by a pleader duly instructed on the 25th day of November 2022 at 10.15 A.M in the forenoon to show cause against the application failing wherein above said Execution Petition will be determined said Experte.

Mr. P. Sudalaimani

Miss. Nivedha Sudalaimani

Mr. Avindhasamy Sudalaimani

Advocates for Decree Holders/Plaintiff's

PUBLIC NOTICE

My Client Ms Rasiya Rathinam W/o. Rathinam Aged About 84, Residing At No 1 Pettu Nayagan Street, Poonga Nagar, Chennai, do hereby inform to the general public that on 21/10/22 my client has lost her original land document bearing document no 566/1984 dated on 5/03/1984 registered at sub register tiruvottiyur if any one find said document please contact me over phone or at the following address

I.Periaswamy

Advocate

No. 340 Addl. law chamber

High court campus

Chennai- 9840134615

PUBLIC NOTICE

This is to inform that the General Public that my client R. Papitha (alias) G. Papitha Shivan residing at No.4/2, Valluvan Street, Old Washermenpet, Chennai - 60021, have lost document No. 3459/1993, of plot No.7, comprised in S.No.49/9, 49/15, 49/16 dated 20.09.1993 vide patta Number 2213 with an extent of 2458 sqft, office of District Registrar of Thiruvallur, pertaining to the property bearing No. 193/89 of Veppampattu Village, Thiruvallur District and No. 193, Perumalpatu village, veppampattu panchayat, survey No. 49/9, 49/15, 49/16, comprised in Thiruvallur Sub registrar Office, vide Document No. 9024/2017 was misplaced while shifting the house where lived in 722/558, thiruvottiyur high road, old washermenpet, Chennai-600021., later on 09.09.2022. She came to know the above said original Sale Deed and the parent document were missing, if any one find the sale deed and parent document please handover the same to me, if any one deals with the sale deed in any unlawful manner it will not bind our client.

K. VENKATESAN, B.Sc., B.L.,

No.319, 2nd floor, New Add. Law Chamber

High Court Buildings,

Chennai-600 104 | Cell: 9884341000

PUBLIC NOTICE

It is hereby brought to the notice of the General Public and/or whom it may concern, that our client Thiru S.B. Mani, Son of Thiru S. Srinivasan, Rep by his Power Agent, Mrs.V.Jayalakshmi, wife of Sri Vijayan, residing at No.216, Kelly Boulevard, Shippery Rock, Pennsylvania 16057, USA, that the Property measuring an extent of 1 ground 738 Sq.Ft.Sq.Ft in all that land bearing in Thiruvanniyur Neighborhood Housing Scheme, Plot No. 230, Survey No. 77/2 Part & 77/3 Part in Thiruvanniyur Village, Chennai 600041, situate within the Registration District of South Chennai and Sub Registration District Joint I Saidapet, originally belonged to The Tamil Nadu Housing Board and the same was conveyed in favour of our clients vide Deed of Sale dated 08.08.2000 registered as Document No. 3532 of 2000. Our client had authorized Mrs.V.Jayalakshmi to sell the lands in undivided share.

The said property was developed and two flats were sold. While processing the document to sell the third flat she had misplaced the Original Deed of Sale dated 08.08.2000 registered as Document No. 3532 of 2000 and the same is irretrievably lost and/or misplaced at No.45/7, Megh Pearl White Ravi Street, Dr.SeethapathiNagar, Velachery, Chennai-600 042 on 03.11.2022 and could not be traced despite the best efforts. Our client further represents that there are no charges, encumbrances, mortgages, lien etc. by whatsoever name called, created in/over the undivided share belonging to our client in the said property. By this notice, our client hereby calls upon any persons who may have come into possession of the said deed, to return the same to the undersigned at the address given below within 10 days from the date of this publication. Alternatively, if any persons, other than our client, were to claim any right, title, interest, charge, lien, claim etc., in/over the said property, those persons are hereby called upon to lodge their claims in writing (together with documentary proof thereof), with the undersigned, within 10 days from the date of publication of this notice. If no claim and/or objections are received within the aforesaid period, it would be presumed that the aforesaid Original Deed is irretrievably lost and cannot be found/traced and that our client shall be entitled to deal with the said property in any manner as he may deem fit.

FOR AND BEHALF OF OUR CLIENT

PASS ASSOCIATES

ADVOCATES AND CONSULTANTS

Unit 208, 2nd Floor, Beta Wing, Raheja Towers,

No. 113-114, Anna Salai,

Chennai-600 002, Tamil Nadu, India



CASTLE TRADERS LIMITED

(CIN: L51909TN1983PLC045632)

Regd. Office: Bharat Kumar Bhavan, No. 617, Anna Salai, Chennai -600006

Website: www.castletraders.co.in E-mail: cs@khivrajmail.com

Statement of Unaudited Standalone and Consolidated Financial Results for the Quarter/Half - Year ended 30th September, 2022

(Amount in Rs.)

PARTICULARS	Standalone						Consolidated					
	Quarter ended		Half Year ended		Year ended	Quarter ended		Half Year ended		Year ended		
	30.09.2022	30.06.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	31.03.2022	30.09.2022	30.06.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	31.03.2022
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
Total Income from Operations	5,21,76,728	1,23,19,341	1,15,73,820	6,44,96,069	1,22,51,744	13,18,18,588	5,21,76,728	1,23,19,341	1,15,73,820	6,44,96,069	1,22,51,744	13,18,18,588
*Net Profit/(Loss) before Tax (before Exceptional Items)	17,31,571	86,833	5,36,641	18,18,404	1,82,974	24,39,439	17,31,571	86,833	5,36,641	18,18,404	1,82,974	24,39,439
Net Profit/(Loss) after Tax (after Exceptional items)	12,95,820	65,029	4,01,586	13,60,849	1,36,936	18,07,114	12,95,820	65,029	4,01,586	13,60,849	1,36,936	18,07,114
Shares of Associate for the year profit/(Loss)	-	-	-	-	-	-	69,62,469	(7,08,259)	80,51,423	62,54,210	1,67,30,109	1,94,02,233
Profit/(Loss) for the year after Share from Associate	-	-	-	-	-	-	82,58,289	(6,43,230)	84,53,009	76,15,059	1,68,67,045	2,12,09,347
Total Comprehensive Income for the period	13,09,232	(84,453)	(13,92,206)	12,24,779	(10,47,128)	(1,35,24,376)	82,71,702	(7,92,712)	66,59,217	74,78,990	1,56,82,981	54,27,110
Equity share capital (Face Value of Rs.10/- per Share)	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000
Other Equity excluding revaluation reserves	-	-	-	1,12,28,086	2,85,42,890	1,84,79,915	-	-	-	17,35,16,779	18,23,55,996	17,45,14,398
*Earning Per Share of Rs.10 each - Basic and Diluted (not annualised)	5.29	0.27	1.64	5.55	0.56	7.38	33.71	(2.63)	34.50	31.08	68.85	86.57

Note: 1. The above is an extract of the detailed format of Financial Results filed with the Stock Exchange under the Regulation 33 of the SEBI (LODR) Regulations, 2015. The full format of Financial Results are available on the Stock Exchange website namely www.mseil.in and on the Company's website www.castletraders.co.in
2. The above results for the Quarter and Half Year ending 30th September, 2022 were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 10th November, 2022.

Place : Chennai

Date : November 10, 2022

On behalf of the Board of Directors

For CASTLE TRADERS LIMITED

Sd/-

BHARAT KUMAR CHORDIA

Whole-time Director

DIN: 00049455

மதுரை விமான நிலையத்தில்

பிரதமரை எடப்பாடி, ஒ.பி.எஸ். இன்று தனித்தனியாக சந்திக்கிறார்கள்

மதுரை, நவ.11-

மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை இன்று எடப்பாடி, பழனிசாமி, ஒ.பன்னர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசுகிறார்கள். திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பஸ்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நேரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார்.

மதுரை வரும் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏற்கனவே பிரதமர் அலுவலகத்திற்கு இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டிருந்தனர். பிரதமர் மோடியும் மதுரை விமான நிலையத்தில் இருவரையும் சந்திக்க விரும்பும் தெரிவித்துள்ளார்.

தனித்தனியாக சந்திப்பு

இதையடுத்து இன்று மதியம் 2.30 மணி அளவில் திண்டுக்கல்க்கு புறப்படும் முன்பு எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திக்கிறார். மாலை 4.30 மணியளவில் திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் வரும் போது ஒ.பன்னர்செல்வத்தையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின்போது அண்ணா தி.மு.க. உள்கட்சி பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த

மாதம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மோடியை சந்திக்க முடியாத நிலையில் மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி வரும்போது எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னர்செல்வமும் மதுரை விமான நிலையத்தில் இருக்கும் நிலையில் அவர்கள் 2 பேரையும் ஒரே நேரத்தில் அழைத்து மோடி பேச வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னர் செல்வத்தை மீண்டும் சேர்க்கும் தேசக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் திட்டவடமாக கூறியிருந்தார். இந்த நிலையில் மோடி சந்திப்புக்கு பிறகு இ.பி.எஸ். - ஒ.பி.எஸ். ஆகியோரிடம் மனமாற்றம் ஏற்படுமா? என்பது தெரியவரும்.

பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தின் 2வது முனையம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

பெங்களூரு, நவ.11- பெங்களூருவில் கெம்பே கவுடா பன்னாட்டு விமான நிலையத்தின் 2வது முனையத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கூட்டுமுயற்சியில் நடத்தப்பட்டு வரும் பன்னாட்டு விமான நிலையத்தின் 2வது முனையம் தற்போது ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

2வது முனையத்தில் 22 நுழைவாயில்கள், 15 பேருந்து வாயில்கள், 95 பயனியர் நுழைவாயில்கள், 17 பாதுகாப்பு சோதனை வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விழாவில், சுவர்னர் தாவுர்சுத் கெலாட், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்துகொண்டனர்.

2 வட்சத்து 55 ஆயிரத்து 645 ச.மீ. பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள 2வது முனையம், 'பூங்காவில் ஒரு முனையம்' என்று அழைப்பதில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் சுங்கவரி சோதனைக்காக 9 சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.

தொலைவில் தேவனஹள்ளி சபுதியில் அமைந்துள்ள கெம்பே கவுடா பன்னாட்டு விமான நிலையம் 2008ம் ஆண்டு 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.

பெங்களூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தேவனஹள்ளி சபுதியில் அமைந்துள்ள கெம்பே கவுடா பன்னாட்டு விமான நிலையம் 2008ம் ஆண்டு 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. நுழைவாயில்களின் எதிரில் பயணிகள் அமர்வுத்தகாக 5,932 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2வது முனையத்தின் முதல்கட்டப் பயணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இம்முனையம் ஆண்டுக்கு 2.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது.

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் மஞ்சள்பை தானியங்கி யந்திரம் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா துவக்கினார்

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் மஞ்சள்பை தானியங்கி யந்திரத்தை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்து வைத்தார்.

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் மஞ்சள்பை தானியங்கி யந்திரத்தை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்து வைத்தார். சென்னை ஐகோர்ட் வளாகத்தில் பிளாஸ்டிக் இல்லா பசுமை சூழலை உருவாக்க மஞ்சள்பை வழங்கும் தானியங்கி எந்திரங்கள் அமைக்கும் திட்டம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சிக்கு ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட் நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வக்கீல்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை அடவகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் வரவேற்றார். தமிழ்நாடு மாசக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி முரளி நன்றியுரை ஆற்றினார்.

மதுரைக்கு வந்த கோர்ட் நீதிபதி, பிளாஸ்டிக் பாக்கெட்டில் வாங்கி வரப்பட்ட சாம்பாரை பார்த்ததும் சாப்பிடவே மறுத்துவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், மஞ்சள்பை தானியங்கி எந்திரத்தை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மின்னர் எந்திரத்தில் ரூ.20 செலுத்தி மஞ்சள்பை பெற்றுக் கொண்டார்.

அந்த அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. கோளாலை சேர்ந்த ஒரு ழூத்த டாக்டர் ஒருவரிடம் பேசியபோது, 40 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாரக் சென்னைக்கு வருவோம். ஆனால், இப்போது 2 வீட்டில் ஒருவருக்கு புற்றுநோய் உள்ளது என்று கூறினார்.

இந்த பிளாஸ்டிக் தீமைகளை முன்னதாக பேசிய கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, நாட்டிலேயே நீண்ட கட்டப் பகுதியை தம்மீட்டுவது கொண்டுள்ளது. 14 கடலோர மாவட்டங்கள் உள்ளன. மாநிலத்தில் மாசு ஏற்படாமல் தடுக்க பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகளை எடுத்துக்கூறி மீண்டும் மஞ்சள்பை இடத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்.

சென்னையில் விடிய விடிய மழை

சென்னை, நவ.11- சென்னையில் நேற்று இரவு முதல் தொடரும் கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் மாநகராட்சி ஊழியர்கள்



சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டியது. இன்று காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. டெட்டா மாவட்டங்கள், வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரித்துள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளன.

பகுதிகளான வியாசர்பாடி ஜீவா சாங்கப்பாபை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரகல் சாலை, ஸ்டீவன்சன் சாலைகளில் தண்ணீர் தேங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது. தேசிய பேரீடர் மீட்புப் படை தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துவரும் ராணிப்பேட்டை, திண்டுக்கல், நீலகிரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் அதிகமான மழை பெய்து வருகிறது.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. நுங்கம், பாக்கம், எழுமப்பூர், சைதாப்பேட்டை, அடையாறு, மயிலாப்பூர், திருவள்ளூர், வியாசர்பாடி, புரசவாங்கம் உட்பட பல்வேறு இடங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை: 2 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை

சென்னை, நவ.11- சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரிய பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. நுங்கம், பாக்கம், எழுமப்பூர், சைதாப்பேட்டை, அடையாறு, மயிலாப்பூர், திருவள்ளூர், வியாசர்பாடி, புரசவாங்கம் உட்பட பல்வேறு இடங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைய்ப்பு

சென்னை, நவ.11- தமிழகத்தில் கனமழை காரணமாக தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில் ஆண்டு தோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளையாக தட்டச்சு தேர்வு வாரிய தலைவர் நடைபெற இருந்தது.

சென்னை மாநகர் மேம்பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் பள்ளங்கள் ஏதுவும் ஏற்படவில்லை.

கனமழை காரணமாக இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வுகள் வருகிற 19, 20ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தட்டச்சு தேர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.

மேலும் மழை காரணமாக, சென்னை மாநகர் மேற்குதிகள் தமிழ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வலது புறம் திரும்பி தமிழ் சாலை வழியாக-காசா மேஜர் சாலை வழியாக செல்லும். தமிழ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பி எழுமப்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லும்.

பெயர் மாற்றம்

Komal Dharanepappagoudar, தந்தை பெயர்: Maheshgouda, பிறந்த தேதி: 06.03.2004, பிள்ளை: தெ.உ.ச. S.R. ரெய்டி.பீ. முகலிவாகக் கெம்பே கோடு, முகலிவாகக் கெம்பே -800 125, 85ந் முகலிவாக் வீதிக்குள் நாசு இனி Komal Maheshgouda Dharanepappagoudar என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Jalal Mohideen Abdul Khader, தந்தை பெயர்: Abdul Khader, பிறந்த தேதி: 11.01.1969, தெ.உ.ச.பி. முசப்பர் ஐய் பதகார் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை- 600 005, 85ந் முகலிவாக் வீதிக்குள் நாசு இனி Jalal Mohideen Tharavar Abdul Khadar, என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Mohamed Ismail Mohamed Ibrahim, தந்தை பெயர்: Mohamed Ibrahim, பிறந்த தேதி: 21.11.1979, தெ.உ.ச.பி. நடராஜர் தெரு, சத்தன் கோபுரம், விழுமியம், பின்கோடு - 605 602, 85ந் முகலிவாக் வீதிக்குள் நாசு இனி Mohamed Ibrahim, என்று அழைக்கப்படுகிறேன்.

பேனாசோனிக் கார்பன் இந்தியா கோ. லிமிடெட்

பதிவு அலுவலகம்: "பொட்டியூட்டி பிளாசா" 3வது தளம், எண்.77, நங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, நங்கம்பாக்கம், சென்னை 600 034 | PH: 044-28275126/26 | FAX:044-28263010 | Web: www.panasoniccarbon.co.in 30.09.2022ல் முடிந்த காலாண்டு மற்றும் அரையாண்டுகளை தணிக்கை செய்யப்படாத தனியான நிதிநிலை முடிவுகளின் அறிக்கை சருக்கம் (ரூபாய் லட்சத்தில்)

Table with columns: விவரங்கள், முடிந்த காலாண்டு, முடிந்த அரையாண்டு, முடிந்த ஆண்டு. Rows include: மொத்த வருமானம், காலத்தின்போது நிரல் வாய்ப்பு (வரி, விலக்கு, அசுராதான அட்டிட்டங்களுக்கு முன்பு), வரிக்கு முன் காலத்தின்போது நிரல் வாய்ப்பு (விலக்கு, அசுராதான அட்டிட்டங்களுக்கு முன்பு), வரிக்கு பின் காலத்தின்போது நிரல் வாய்ப்பு (விலக்கு, அசுராதான அட்டிட்டங்களுக்கு முன்பு), காலத்தின்போது பின்பு விவர வருமானம், ஒரு பங்கு சம்பந்தியம் (முடிந்திய ஒவ்வொன்றும் ரூ.10/-) இதர சம்பந்தியம் (ரூ.10/-), ஒரு பங்கு சம்பந்தியம் - ஒவ்வொன்றும் ரூ.10/- அடிப்படில் மற்றும் பலமிந்தியம் (வருடத்தின் அல்ல) குறிப்பு:

1. 30.09.2022ல் முடிந்த காலாண்டுகளை தணிக்கை செய்யப்படாத மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் தணிக்கை குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு 10 நவம்பர், 2022 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் கமினெயிடன் உட்பட்டிலுள்ள தணிக்கையாளர்கள் வரையறுக்கப்பட்ட மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளன. 2. மேற்கண்டவை 2015ம் வருடத்தில் செபி (ட்டியூட் மற்றும் பிற வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகளில் 33வது விதிமுறையின் கீழ், பங்கு சந்தையில் தக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு மற்றும் அரையாண்டுகளை விளிவான நிதிநிலை முடிவுகளின் சருக்கமாகும். மேற்கண்ட நிதிநிலை முடிவுகளின் முழு வடிவத்தை பங்கு சந்தை இணையதளம் www.bseindia.com மற்றும் கமினெயிடன் இணையதளம் www.panasoniccarbon.co.in ஆகிய இணையதளங்களில் காணலாம்.

பொது அறிவிப்பு: தற்சமயம் 404-265, Westcott Place, Waterloo, Ontario, Canada - N2L6E4-ல் வசிக்கும் திரு. G. ஜெயராமன் அவர்களின் குமார் திரு. நடராஜன் ஜெயராமன் என்பவரின் பொது அதிகார முகவரான சென்னை-600 093, திலகர் தெரு, தெ.7/3 என்ற வீலாசத்தில் வசிக்கும் திரு.கனகசபை அவர்களின் குமார் திரு. K.ஜெனாந்தன் வசிக்கும் திரு.கனகசபை கட்சிக்காரர் சார்பாக நான் கொடுக்கும் பொது அறிவிப்பு யாதெனில், என்னுடைய கட்சிக்காரர் அவர்களுக்குச் சொந்தமான விஸ்தீருணம் 5712 சதுர அடிகளில் 1/16 பிரிடாத பாச தில்மும், கட்டிடத்தின் பாப்பாளவு 605 சதுர அடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, பிளாட்.1.25.1, 2வது தளம், சென்னை-600023, அயளாவும், வெள்ளாள் தெரு, தெ.140/8 (84/85-08) என்ற வீலாசத்தில் உள்ள டி.எஸ்.எண்.28, டி.எஸ்.எண்.29, பிளாக் எண்.1.0ல் ஆட்களிய அயளாவும் கிராமம், அயளாவும் தலூக்கா, சென்னை மாவட்டம் கொண்டு சொந்திகை கிராமம் பெற்ற பின்பு, அதனுள் ஏற்பட்ட பிழையினை சரி செய்வதற்காக ஏற்படுத்திக் கொண்ட பிழை திருத்தப் பத்திரமானது 16.12.1997 தேதியிட்ட 2990/1997 என்ற எண் கொண்ட ஆவணமாக அண்ணா நகர் சார்பிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் கடந்த 14.09.2022 அன்று என்னுடைய கட்சிக்காரரின் பொது அதிகார முகவர் திரு. K.ஜெனாந்தன் மேற்படி ஆவணத்தை ஜெனாங்கன் எடுக்க தினைத்து, ஒரு துணைப் பையில் வைத்துக் கொண்டு, சென்னை-600 084, புரசவாங்கம், பிளாஸ்டிக் ரோட்டில் உள்ள ஒரு ஜெனாங்கல் கடைக்குச் சென்று பார்த்த போது, மேற்படி ஆவணம் காணாமல் போனதை அறிந்து, அவர் எல்லாவை தேடியும் மேற்படி பிழை திருத்தல் ஆவணம் உள்ள துணைப் பை கிடைக்கவில்லை என்று தெரிவிக்கிறார். மேற்படி ஒரிஜினல் பிழை திருத்தல் பத்திரம் (பத்திர ஆவண எண். 2990/1997, அண்ணா நகர் 7 நாட்களுக்குள் கிடைக்கப்படுகின், கீழ்க்கண்ட வீலாசத்தில் உள்ள என்னிடம் உடனடியாக ஒப்படைக்கவும்.

சேசல் டிரேடர்ஸ் லிமிடெட்: 30 செப்டம்பர், 2022-ல் முடிந்த காலாண்டு / அரை ஆண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் அறிக்கை (தொகை ரூபாயில்)

சேசல் டிரேடர்ஸ் லிமிடெட்: 30 செப்டம்பர், 2022 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழுவினர் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.